

உடனடி வெளியீட்டுக்காக

மார்ச் 21 மற்றும் மார்ச் 23 முதல் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவைகளில் இலவச பயணம், பின்புற கேட் வழியாக பேருந்தில் ஏறுதல், பதியளவு எண்ணிக்கையிலான பயணியரை மட்டுமே ஏற்றுதல், இன்னும் பல வசதிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 20, 2020) – மார்ச் 21, சனிக்கிழமை முதல், பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும், பின்புற கேட் வழியாக மட்டுமே பயணியர் பேருந்தில் ஏறமுடியும் என்றும் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து நிர்வாகம் அறிவிப்பு செய்திருக்கிறது; கோவிட்-19 (COVID-19) தொற்றுப்பரவல் காரணமாக இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன, மற்றும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும். சரிவு மேடை தேவைப்படுகின்ற மாற்றுத்திறன் கொண்ட பயணிகள்ர் வழக்கம்போலவே பேருந்தின் முன்பக்க கேட்டினை உபயோகித்துக் கொள்ளலாம்.

மார்ச் 23, திங்கட்கிழமை துவங்கி, அடுத்த அறிவிப்பு வரும் வரை பின்வரும் மாற்றங்களும் கூட நடைமுறைப்படுத்தப்படும்:

- திங்கள் முதல் வெள்ளி வரை அதிகரிக்கப்பட்ட சேவைகள். விபரங்களை [இங்கு](#) காணலாம்
- சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சேவைகள் அந்த நாட்களுக்கான வழக்கமான அட்டவணைப்படியே தொடரும் .
- 185 க்ளார்க் புலிவார்ட் (Clark Boulevard) மற்றும் 130 சாண்டல்வுட் பார்க்வே வெஸ்ட் (Sandalwood Parkway West) இல் இருக்கும் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து நிர்வாக அலுவலகங்கள் பொது மக்கள் வராமலிருக்கும் வகையில் மூடப்படும். கட்டணமே செலுத்த தேவையில்லாத இந்தச் சமயத்தில் ப்ராம்ப்ட்டன் பேருந்துகளில் போக்குவரத்து செய்யத் தேவையான மூத்த குடிமக்கள் அடையாள அட்டைகள், வெட்டரன் அட்டைகள் மற்றும் ப்ரெஸ்ட்டோ (PRESTO) அட்டைகள் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. தொலைந்தவை மற்றும் கிடைத்தவை பற்றிய விசாரிப்புக்களுக்கு வாடிக்கையாளர்கள் அழைக்க வேண்டிய எண்” 905.874.2750 எக்ஸ். 62732.

சமுதாயத்தின் ஊடாக கோவிட் - 19 (COVID-19) தொற்று பரவலைத் தடுப்பதற்காக , ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவையில் பின்வரும் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும்:

- பேருந்துகளில் உள்ளபடியான இருக்கைகளின் எண்ணிக்கையில் பாதியளவுக்கே பயணிகள் ஏற்றப்படுவர்; இது சமூகத்தினர் ஒருவருக்கு ஒருவர் எட்ட இருந்து பயணிப்பதற்கேயாகும். அதாவது, பேருந்துகளில் பாதியளவு எண்ணிக்கையிலான பயணியர் ஏறிய பின்னர் அடுத்து வரும்

நிறுத்தங்களில் பேருந்து நிற்காது சென்றுவிடும். பயணிகள் ஏற்றப்படமாட்டார்கள். பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் மீதிப் பயணியரை ஏற்றிச் செல்ல, மேலும் பேருந்துகளை அனுப்பிவைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

- அதிக கூட்டம் இருக்கின்ற வழித்தடங்களில் ஆர்ட்டிகுலேட்டட் (நீளமான தொடர் வண்டி போன்ற) பேருந்துகள் இயக்கப்பட்டு இதன் மூலம் பேருந்தில் இருக்கும் பயணியர் ஒருவருக்கு ஒருவர் எட்ட இருந்து பயணிக்க வசதி செய்யப்படும். அதாவது, இந்த ஆர்ட்டிகுலேட்டட் (நீளமான தொடர் வண்டி போன்ற) பேருந்துகள் வழக்கமான வழித்தடங்களில் இருக்கும். பேருந்து சென்று சேருமிடங்கள் பற்றிய அறிவிப்புப் பலகைகளை கவனித்து அவற்றை உபயோகிக்கவும்.

பேருந்தில் இருக்கும் பயணியர் ஒவ்வொருவருக்கும், மற்றும் பேருந்து ஊழியர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் போதிய தூரம் இருப்பதை உறுதி செய்ய, சில இருக்கைகளின் குறுக்காக மஞ்சள் நிற நாடா கட்டப்பட்டிருக்கும்; இந்த இருக்கைகளில் பயணியர் உட்காரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தச் சமயத்தில் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து முனையங்கள் மற்றும் அதன் தொடர்புக்கான மையம் ஆகியவை அவற்றின் வழக்கப்படியான அலுவல் நேரத்தை கடைப்பிடிப்பார்கள். அலுவலக நேரங்களில் மாற்றம் ஏதும் இருப்பின் அவற்றுக்கான தகவல்கள் தெரிவிக்கப்படும் வலைத்தளம்:

www.bramptontransit.com.

மேம்படுத்தப்பட்ட கால அட்டவணைப்படி பேருந்துகளைத் தூய்மைப்படுத்தி அவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் வேலை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு 48 மணிக்கொரு முறை பேருந்துகளின் அனைத்து பரப்புகள், இயக்குபவர் அமருமிடம் மற்றும் அனைத்து இருக்கைகளையும் கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைப்பதே ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவையின் இலக்காகும். பேருந்து முனையங்கள் மற்றும் நிறுத்தங்களில் உள்ள மேற்பரப்புகளும் கூட தினசரி அடிப்படையில் தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைக்கப்படும். பேருந்து பயணியர் தங்கள் கைவசம் தமது உபயோகத்திற்காக இதுபோன்ற கிருமி நாசினி, கைகளைக் கழுவும் சுகாதார பொருட்களை வைத்திருந்து தங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆபத்துக்களைக் கண்காணிப்பதற்காக, பீல் பப்ளிக் ஹெல்த் (Peel Public Health) மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர அவசரகால நடவடிக்கைகளுக்கான அலுவலகம் (Brampton Emergency Measures Office) ஆகியோருடன் சேர்ந்து ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. வாடிக்கையான புது தகவல்களுக்காக வருகை புரியவும்: www.brampton.ca/covid19 மற்றும் சேவை பற்றிய புதுத் தகவல்களுக்கு வருகை புரியவும்: bramptontransit.com அல்லது @bramptontransit ஐ ட்விட்டரில் பின்பற்றவும்.

அறிஞர் கூற்றுக்கள்

“இந்த இக்கட்டான சமயத்தில் ப்ராம்பட்டன் நகரம் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்; இதன் காரணமாகவே, கட்டணமில்லா பயணம், பேருந்தில் பின்புறம் ஏறிக்கொள்ளும் வசதி மற்றும் பாதி எண்ணிக்கையிலான பயணிகளை மட்டுமே ஏற்றிக்கொள்ளுதல் ஆகிய வசதிகளை நடைமுறைப்படுத்துகிறோம். ப்ராம்பட்டன் பேருந்து போக்குவரத்து என்பது முக்கியமும் சிக்கலும் கொண்ட ஒரு சேவையாகும்; இது பல குடியிருப்புவாசிகள், தங்களின் தேவைகளை அடைய உதவுவதுடன், அதனை எளிதில் அணுகவும் போக்குவரத்து சேவை ஊழியர்கள் தங்களை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார்கள். நம்முடன் சேர்ந்து பங்காற்றுவோருடன், கோவிட் -19 (COVID-19) தொற்று பரவுதலின் தாக்கத்தை குறைந்தபட்சமாக்கவும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்

“ப்ராம்பட்டன் நகர நிர்வாகமானது, ப்ராம்பட்டன் நகரவாசிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்துக்கான வாய்ப்புக்களை வழங்க கடமைப்பட்டிருக்கிறது; அதே சமயத்தில், நமது போக்குவரத்து பணியாளர்களின் பாதுகாப்பையும் தொடர்ந்து உறுதி செய்கிறோம். நமது சேவைகளை இப்படியே தொடர்ந்து பேணுவதற்காக, இந்த சவாலான சமயத்தில் பாதுகாப்பையே முன் வைக்கவும் அதனையே மையமாக வைக்கவும் இன்றைய அறிவிப்பு உறுதி செய்கிறது.”

- டேவிட் பேட்ரிக், தாஇமை நிர்வாக அதிகாரி, ப்ராம்பட்டன் நகர நிர்வாகம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca